

## SUPPLEMENT

TO

# The Ceylon Government Gazette,

## PART III.

**FRIDAY, MARCH 13, 1903.**

### **NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.**

**T**AKE notice, that unless within three months from the 13th day of March, 1903, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,  
Special Officer.

*Description of Lands referred to.*

The following lots, situate in the village of Rotumba in the Morawak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracing:—

Preliminary plan 44.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
80	Epitawatrehena	...	...	0 3 22
81	Rukattanahena	...	...	17 3 0
				18 2 22

in sheet O<sup>15</sup> 35—43; and bounded on the north by Wambotuhena belonging to Crown; on the east by Marambegewatta claimed by Jasinge Don Davit and others; Epitawattuyaya claimed by Mailamperumage Punchi Babahami and others; on the south by Rukattanahena claimed by Jasinkandige Don Thomis and others. Polgahahena claimed by ditto; on the west by the Galamunedola, Galamunedoledeniya belonging to Crown.

**වත් 1903 ක්‍රියා මාර්තු මස 13 වෙනි දින පටන් තුන්මැසයක් ඇඟුලක්දී මෙහි පහත දැක්වන ඉඩිවලට නොහොතු ඇත් එකකට නොහොතු වැඩිගෙනකාල යම් අයිතිවාසිකමක් නිබෙන යම් අයිතිවාසිකමක් එය විසින් මෙහෙයුම් විසින් 1897, 1899 සහ 1900 ආදුපත්‍රවල 28 වෙනි වශයෙන් ප්‍රකාරයට පත්කරනු ලැබූ විසේ මහන්තියුවරයාන්නාහුණු ගාලුලේ කන්නොරු වේදි උත්තුන්හා, පැසේන් ඉදිරිපිටව ඇති ඉඩිවලට නොහොතු රුව ඇත් යම් කොටස කට නිසි අයිතිවාසිකමක් පෙනවා, සිවිල්ව නොයෙදුනොත්, එකී විසේ මහන්තියුවරයාන්නාහුණු පෙන්වා ඉඩිවලට ප්‍රකාරයට, අයිතිවාසිකම නොකියාපු එකී ඉඩිවලට එකී එයින් අයිතිවාසිකමක් ගෙණුරදික්වන්ව නොයෙදුන ඇම ඉඩිවල රුපසන්කර ඉඩිවලට උත්තුන්හුණු ඇත්තා ඇත්තා ඇත්තා පිළිගිරි ප්‍රකාශකරණවල මෙයින් දැනගන ඇතිනි.**

ජ්. ජ්. ප්‍රේසර්,  
විසේ මහන්තියුවරයාන්නාහුණු සේය.

ඉඩිවල නොරහුරු.

දහනු පලාතට අයිති මාතරදිස්ත්‍රික්කෙන් මොරවක්කොරලේ ගෙදුම් යන ගම පිතිවාසිබෙන මිට අමුනාපු සහයෝග සියියමේ පෙනෙන මෙහි පහත දැක්වන ඕම්කවට, එනම්:—

0<sup>15</sup> 35—43 සියියම්පත්‍රයට අඩංගුවූ:—

විම්කවටය.	ඉඩිවල නම.	එල් සියියම 44.			විම්කරම.
		අ.	රු.	ප.	
80	ලිපිවත්නොසේන	...	...	...	0 3 22
81	රැකුඛන්නාහුණු	...	...	...	17 3 0
					18 2 22

මට මායිම්—ඉඩිවල රුපසන්කර ව්‍යුත්බෙවු සාධාරණ ප්‍රකාශන්දෙන් දෙන් ඇවිත් සහ නොන් අය විසින් අයිතිවාසිකම කියන මාතරදිස්ත්‍රියෙන් විනයදා, මෙම ප්‍රකාශන්දෙන් ප්‍රාව්‍යබාහාම යන ගම නොන් අය විසින් අයිතිවාසිකම කියන එහෙතු එක්සෑප්‍රාන්තයෙන් දෙන් නොමිත් සහ නොන් අය විසින් අයිතිවාසිකම කියන රැකුඛන්නාහුණු, එම අය විසින් අයිතිවාසිකම කියන පොල්කන සේනයද; බස්නාදුරට ගලවුනේදෙළඳ, රුපසන්කර ගලමුනේදෙළඳ දෙනියද.

இவ்வரிசீக்தவின் தேதியாகிய 1903 ம் டிசெம்பர் 13 ந் தேதியிலிருந்து மூன்று மாசத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணகளை வெற்றியும் குறித்து உரித்துப்பேசுவார்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பாளான காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காவி அவரது கட்டோலிக் தொரிப்பு மேற்படி காணிகளை அல்லது அவற்றை வெற்றியும் குறித்து யாதும் உரிமை அல்லது உட்கை காண்பியாதிருந்தால், மேற்கொல்லிய குறித்து உத்தியோகஸ்தராக தமிழில் சொல்லப் பட்ட கட்டளைச்சட்டங்களினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக் கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்டிட காணிகளை அல்லது அவைகளை உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டு முடிக்குரிய ஆதங்களை மூன்று வெளியருக்கப்படுத்துவார்.

ஜே. ஜி. பெரேஸ்,  
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் வீவரம்.


தென் மாகாணத்தின் மாத்தறை டிஸ்திரிக்கில் மொறவக் கோரினயைச்சேர்ந்த ஏற்குடும்பை என்னும் கிராமத்தில் ஆள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள், அத்தாவது இத்தோட்டைத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

O<sub>35</sub>-43 ம் அளவுக்கட்டாகியில்,

பிரதமபடத்து இலக்கம் 44.

துண்டு.	காணியினது பெயர்.	விசாலம்.
		அ. ர. ப.
80	ஏட்டவத்தேகேன ...	... 0 3 22
81	ருக்கத்தனகேன ...	... 17 3 0
		18 2 22

எல்லை, வடக்கு-அரசாட்சிக்குள்ள வம்பொட்டுகேன ; கிழக்கு-ஜாசின்கே தொன் தாவித்தும் கிலபேர்களும் உரித்துபேசும் மாற்றப்பேகேவத்து, மைய்னம் பெறுமகே புஞ்சிபாகாமியும் கிலபேர்களும் உரித்துபேசும் எப்பிட்டவத்துயாய் ; தெற்கு-ஜாசின்கண்டேகே தொழிசம் கிலபேர்களும் உரித்துபேசும் ருக்கத்தனகேன, மேற்கொல்லியவர்கள் உரித்துபேசும் பொல்காகேன ; மேற்கு-கலமுனேநதோல, அரசாட்சிக்குள்ள கலமுனேநதோலேதனிய.



Scale of 8 Chains to an Inch.

Situation : Rotumbe village in Morawak korale.

Preliminary plan 44.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
80	Epitawatthehena	...	...	0 3 22
81	Rukattanahena	...	...	17 3 0
			18 2 22	

Surveyor-General's Office,  
Colombo, November 29, 1902.

Cadastral sheet O<sub>35</sub>-43<sup>15</sup>

P. D. WARREN,  
Assistant Surveyor-General.